

# Ref No: APTUS/10-JUL/2023-24

July 26, 2023

То,	То,
BSE Limited,	National Stock Exchange of India Ltd.,
Phiroze Jeejeebhoy Towers,	Exchange Plaza, C-1, Block G,
Dalal Street,	Bandra Kurla Complex,
Mumbai- 400001	Bandra (E)
Scrip Code: 543335	Mumbai – 400 051
	Scrip Symbol: APTUS

# Dear Sir/Madam,

# Sub: Disclosure under Regulation 30 and Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations")

Pursuant to Regulation 30 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose the newspaper advertisements published in Business Standard (English edition) and Makkal Kural (Tamil edition) on July 26, 2023, in connection with the 14<sup>th</sup> Annual General Meeting of the Company scheduled to be held on Friday, August 18, 2023 at 11.00 a.m. (IST) through Video Conferencing / Other Audio Visual Means.

The advertisement is also available in the website of the company www.aptusindia.com.

This is for your kind information, we request you to take the same on record.

Thanking you,

# Fdr Aptus Value Housing Finance India Limited

Sahin Panicker Company Secretary & Compliance Officer Membership No: A32834



Aptus Value Housing Finance India Ltd.

8B, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai-600 010. Tel: 044-45650000, Fax: 044-4555 4170. CIN: L65922TN2009PLC073881

www.aptusindia.com

# Airtel1sttolinkover20mnIoTdevices

Bharti Airtel on Tuesday announced it had 300,000 bikes through cellular IoT. become the first Information and Communications Technology (ICT) service provider in India to connect over 20 million devices through its Internet of Things (IoT) solutions.

IoT describes the network of physical objects embedded with sensors, software, and other technologies for the purpose of connecting and exchanging data with other devices and systems over the internet.

Deployment of millions of smart meters in Bihar and Odisha has raised the number of cellular IoT devices, the company's B2B division said.

In a partnership with electric vehicle startup Matter Motor Works, it has also powered

Airtel's aggressive push in IoT has come at a time when rival Vodafone Idea (Vi) has doubled down the segment. Vi is a major player in IoT verticals such as connected car solutions and EV battery management.

"IoT is a key pillar in India's digital growth journey and, as a brand, it is powering this journey with our future-ready technology solutions for connected devices. With efficient and costeffective automated IoT solutions, we are at the forefront of empowering enterprises to extend their reach to the remotest parts of the country on our secure platform as they scale their businesses," Ganesh Lakshminarayanan - CEO, Airtel Business (India) said.

SUBHAYAN CHAKRABORTY

# **APTUS**\* Aptus Value Housing Finance India Ltd.

CIN: L65922TN2009PLC073881 Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010. Phone No: 044 45650000

# Email:cs@aptusindia.com Website: www.aptusindia.com

# NOTICE OF THE 14<sup>™</sup> ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 14th Annual General Meeting ("AGM") of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held through electronic mode [Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM")] without the physical presence of the members at a common venue on Friday, 18th August 2023 at 11:00 A.M. IST to transact the businesses, as set out in the Notice of the AGM ("Notice") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 14/2020 dated April 08, 2020 Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021, Circular No. 2/2022 dated May 05, 2022 and Circular No. 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, ircular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 SEBI/HO/DDHS/DDHS\_Div2/P/CIR/2021/697 dated December 22, 2021, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 ("SEBI Circulars").

Accordingly. in compliance with the MCA & SEBI circulars, Notice of AGM along with the Annual Report for FY 2022-23 will be sent only through electronic mode to those members whose e-mail addresses are registered with the Company/Depository Participants or Registrar & Share Transfer Agent viz. Kfin Technologies Limited ("RTA") and will also be available on the Company's website i.e. www.aptusindia.com and the website of Stock Exchanges viz. BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of RTA at https://evoting.kfintech.com.

Members can attend and participate in the AGM only through VC/OAVM. The procedure and instruction for joining AGM through VC/OAVM will be provided in the Notice of the AGM. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act, 2013. The members whose e-mail ids are not yet registered or updated are requested to register their e-mail address with the depository participants.

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions which are set out in the Notice of the AGM. Members have the option to cast their vote on any resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. Detailed procedure for remote e-voting / e-voting during the AGM for all the members (including the members holding shares in physical form / whose email addresses are not registered with DPs/Company/RTA) will be provided in the Notice of the AGM.

For Aptus Value Housing Finance India Limited

Place : Chennai Date : July 25, 2023

Sd/-Sanin Panicker **Company Secretary & Compliance Officer** 



# INDO COUNT INDUSTRIES LIMITED

CIN: L72200PN1988PLC068972 Regd. Off.: Office No. 1, Plot No. 266, Village Alte, Kumbhoj Road, Taluka Hatkanangale, Dist. Kolhapur - 416 109. Tel. No.: +91 230 2463100/2461929 Corporate Office: 301, 3" Floor, "Arcadia", Nariman Point, Mumbai-400021 Tel No.:+91 22 4341 9500/501; Fax No.:+91 22 2282 3098; Email: icilinvestors@indocount.com; Website: www.indocount.com

NOTICE TO THE MEMBERS WITH RESPECT TO THE 34TH ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 34<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the members of Indo Count Industries Limited ("the Company" will be held on **Monday, August 21, 2023 at 12:00 Noon (IST) through Video Conferencing ("VC") or other Audio Visual Means** ("**OAVM**"), to transact the business as set out in the Notice of the AGM which will be emailed to the members of the Company. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its circular no.10/2022 dated December 28, 2022 read together with gene The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its circular no. 10/2022 dated December 28, 2022 read together with general circular nos. 20/2020, 21/2021 and 02/2022 dated May 5, 2020, December 14, 2021 and May 5, 2022 respectively (collectively referred to as "MCA Circulars"), permitted convening the Annual General Meeting ("AGM") due in the Year 2023 through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), without the physical presence of the members at a common venue. Accordingly, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("Act") read with the aforesaid Circulars and Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), the 34" AGM will be held through VC/ OAVM and the members can attend and participate in this AGM through VC/OAVM only.

The VC/OAVM facility is being availed by the Company from National Securities Depository Limited ("NSDL"). The instruction for attending the AGM through VC/OAVM will be provided in the Notice of the AGM and attendance of the member through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013 Electronic Copy of 34th AGM Notice and Annual Report for the Financial year 2022-23

# Mahindra Holidays looks to take on titans with new resort venture

Plans to launch a new resort brand to tap into the growing number of travellers in the country

# DEV CHATTERJEE Mumbai, 25 July

ahindra Holidays & Resorts India, the country's largest timeshare company, is planning to launch a new resort brand to tap into the growing number of travellers in the country.

The new resort brand, which will be launched shortly, will compete with established chains by selling rooms on a per-night basis.

The company aims to double its room inventory to 10,000 rooms by 2030.

"We are planning to launch the new resort brand with properties next to our existing resorts. The new resort brand would help us showcase our properties to new customers and facilitate on-site sales to acquire new timeshare members," said Arun Nanda, chairman of the company, in an exclusive interview. "We have identified and are acquiring land near

the existing sites, and our future sites will have space for both verticals," Nanda added.

Mahindra Holidays opened its first timeshare resort in 1998 and has grown to become the market leader in the vacation ownership business with over 280,000 members in India and a market valuation of ₹7,000 crore as of Tuesday.

"Together with our Finnish subsidiary, Holidays Club Resorts (HCR), we have over 340,000 members and provide them access to 135 resorts in India, Asia, Europe, and the US, making us the largest vacation ownership company outside of the US," said Nanda, who is credited with the success of Mahindra Group's real estate and resort arms.

The company is in the middle of investing ₹800 crore to expand the existing resorts chain. It will add 185 keys to make a 257-keys flagship resort in



'ALONG WITH OUR FINNISH SUBSIDIARY, HOLIDAYS CLUB RESORTS, WE HAVE OVER 340,000 MEMBERS AND PROVIDE THEM ACCESS TO 135 RESORTS IN INDIA, ASIA, EUROPE, AND THE US, BECOMING LARGEST VACATION OWNERSHIP FIRM OUTSIDE OF THE US"

**ARUN NANDA** Chairman, Mahindra Holidays & Resorts India

Kandaghat, Himachal Pradesh (HP), add another 44 keys to make a 244-room resort in Goa, and add 62 keys to make a 187-key resort in Puducherry.

The company is also setting up greenfield proj-ects in Theog, near Kufri (HP), and Ganpatipule (Maharashtra). It is also setting up public-private partnership projects with local governments in Janjehli (HP), Harihareshwar (Maharashtra), and Chilika Lake (Odisha).

"We have potential targets for acquisition in Maharashtra and Karnataka," Nanda said. The company is also looking to Sri Lanka to set up new resorts.

Mahindra Holidays, which currently has zero debt and owns the majority of its resorts, reported a 20 per cent higher total income of ₹2,624 crore and earnings before interest, tax, depreciation, and amortisation of ₹579 crore, and saw its net profit grow 54 per cent to ₹171 crore.

"After the pandemic, our resorts are reporting extended stays of members due to the work-fromhome policy, and customers are willing to spend more on travel. The upgrades in the last financial year were 71 per cent higher than the previous year - showing customers' confidence in our services," said Nanda, who retires from the board after 26 years.

The occupancy rate in 2022-23 was at 84 per cent, leading to higher sales of food and beverages and other services like spa, Nanda said.

Talking about the company's international business, Nanda said the Finnish subsidiary - HCR has paid back long-term debt of approximately €35 million, significantly improving the networth of the company since acquisition.

"The company will be debt-free by 2024-25 and free of all debt covenants, giving us an opportunity to consider aggressive timeshare construction in sales," Nanda, who plans to spend his post-retirement time in social activities, said.

# Properties in Dubai more Expect sales to affordable than suburban rise 25% in FY24 Mumbai: Danube Group to₹1.2K cr: Aequs

# SURAJEET DAS GUPTA

New Delhi, 25 July

Dubai's leading 'affordable housing' player Danube Group has seen a 30 per cent increase in global Indians buying property in the city following the pandemic.

The attraction, especially for Indians living here, is that the property is more affordable than in the suburbs of Mumbai. The returns on investment in rentals are more attractive given the large and stable expat population.

"About 45-50 per cent of our residential properties in 2022 were bought by Indians across the world including the UAE, the US. Canada, and other GCC countries, apart from India," said Rizwan Sajan, founder and chairman of the Danube group.

He said Indians living in India accounted for 25 per cent of the total sales.

Pointing to the comparison, Sajan said properties located between Santa Cruz and Andheri in Mumbai are currently available at ₹50,000 -100,000 per square feet, while in Dubai luxurious, fully furnished properties are available at ₹34,000 to ₹60,000 per square feet of carpet area in the best locations.



# WHY DUBAI REALTY?

Indian cities

₹1.25 crore onwards

■ 1% per payment plan with 20%

upfront has made property affordable

# DEEPAK PATEL

New Delhi, 25 July

Aequs, an aircraft component manufacturer, anticipates a 25 per cent increase in sales to about ₹1,200 crore in 2023-24 (FY24) as the demand has bounced back after the pandemic, according to Chairman and Chief Executive Officer Aravind Melligeri.

Each aircraft consists of 250,000-300,000 parts, and Aequs manufactures 1,500-2,000 unique aircraft parts at its facility in Belagavi. The company supplies components for landing gear, engines, fuselage, and wings to top aerospace companies such as Airbus, Boeing, Safran, and Collins Aerospace.

"We manufacture overwing emergency exit doors and door plugs for Airbus A321 at our facility in India," said Melligeri. The company is targeting revenue of ₹1,200-1,300 crore for FY24. In the last financial year, we earned just under ₹1,000 crore. A 20-25 per cent growth is something we naturally anticipate," he added.

Aequs' capacity utilisation dropped from 80 per cent before the pandemic to about 35 per cent during the pandemic.

Once the company reaches an 80 per cent utilisation level, it will start adding fresh capacity. "Generally, we plan to add 100,000-200,000 hours of annual machine capacity. Our rev-



enue growth is directly proportional to the machine capacity added," he said. This means it will have an annual machine capacity of 2 million hours in the next five years.



has gone up by 30% post pandemic

Rental returns higher than in key

Properties available from

In compliance with the MCA Circulars and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 ("SEBI Circulars"), the Notice of the 34<sup>th</sup> AGM along with the Annual Repor for the Financial Year 2022-23 ("Annual Report") will be sent only by electronic mode to those members whose email addresses are registered with the Company/Depository Participants. The Notice of the 34th AGM and Annual Report 2022-23 will also be available to the website of the Company at <u>www.indocount.com</u> and websites of the stock exchange where equity shares of the Company are listed i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at <u>www.bseindia.com</u> and <u>www.nseindia.com</u> respectively and also on the website of NSDL at <u>www.evoting.nsdl.com</u>.

# Appeal to Members to Register their E-mail ID and KYC details

Shareholders who have still not registered their E-mail ID are requested to get their E-mail ID registered as follows

- Shareholders holding Shares in Physical Mode: Such Shareholders are requested to register their E-mail ID with the Registrar and Share Transfer Agent ("RTA") of the Company viz. Link Intime India Private Limited (Link Intime) by sending request to Company's RTA on <u>mthelpdesk@inikintime.co.in</u> or to the Company at <u>icilinvestors@indocount.com</u>. The said request to be accompanied with Form ISR-1 for KYC updation.
- Shareholders holding Shares in Dematerialized Mode: Such Shareholders are requested to register their e-mail ID with 2. the relevant Depository Participant(s).

In case of any gueries / difficulties in registering the e-mail address, Shareholders may write to RTA at rnt.helpdesk@linkintime.co. or to the Company at icilinvestors@indocount.com.

Those physical shareholders who have not yet submitted Form ISR-1, ISR-2, SH-13/ISR-3 are requested to submit the same to RTA Company at earliest. Those shareholders who are holding shares in dematerialised mode are requested to ensure that aforesaid KYC details and nomination are updated with their depository participants

## Remote E-voting, E-voting at AGM and manner of procuring login id and password

The Company is providing the facility of remote e-voting for all Members of the Company to enable them to cast their votes electronically, on all resolutions mentioned in the notice of the 34<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the Company and for e-voting during the AGM (collectively referred as "e-voting"). The Company has engaged the services of National Securities Depository Limited ("NSDL"), for providing the e-voting facility to the members of the Company. The instructions for e-voting by members holding shares in physical form, dematerialized form and those members who have not registered their email ids will be provided in the Notice of the AGM.

Shareholders whose Email IDs are already registered with the Company/ Depository, are requested to follow the Instructions fo e-voting which will be provided in the Notice of the AGM. Shareholders whose Email IDs are not registered with the Company. Depository Participants, are requested to follow below process for procuring User ID and Password for e-voting:

- A) In case shares are held in physical mode, please provide signed scan copy of request letter mentioning Folio No., Name o shareholder, along with self- attested scan copy of PAN card, Aadhar Card/any other address proof by email to Link Intime India Private Limited, Registrar & Transfer Agent at <u>rnt.helpdesk@linkintime.co.in</u>.
- B) In case shares are held in demat mode, please provide signed scan copy of request letter mentioning DPID-CLID, Name, along with self-attested scan copy of PAN card, Aadhar Card/any other address proof by email to Link Intime India Private Limited, Registrar & Transfer Agent at <u>mt.helpdesk@linkintime.co.in</u>.
- C) Alternatively member may send an e-mail request to evoting@nsdl.co.in for obtaining User ID and Password by proving th details mentioned in Point (A) or (B) as the case may be.

# Final Dividend and Book Closure

Notice is further given that pursuant to Section 91 of the Companies Act, 2013 and the Rules framed thereunder, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Monday, August 14, 2023 to Monday, August 21, 2023 (both days inclusive) for the purpose of 34<sup>th</sup> AGM and payment of dividend for the financial year 2022-23. The Shareholders may note that the Board of Directors, at its Meeting held on May 30, 2023, has recommended a final dividend @ 100% i.e. ₹2/- per equity share of Face Value of ₹2/- each for the Financial Year ended March 31, 2023, subject to the approval of the Shareholders at the AGM.

# Manner of Payment of Dividend, if declared at the AGM

The Dividend, if approved by the Shareholders at the AGM, will be paid electronically through various online transfer modes to those Shareholders who have updated their bank account details with the Company's Registrar and Share Transfer Agent / Depositor Participants. For Shareholders who have not updated their bank account details, Dividend Warrants / Demand Drafts will be sent to their registered addresses. To receive the dividend directly into their bank account details, Dividend Warrants / Demand Drafts will be sent to their registered addresses. To receive the dividend directly into their bank account details. details are requested to register their Bank details (e.g. name of the bank and the branch, bank account number. 9 digits MICF number, 11 digit IFS Code and the nature of account) along with a copy of cancelled cheque with Company/RTA by clicking or https://www.linkintime.co.in/. Once the link is clicked, members are requested to follow the procedure as will be prompted by the system

Shareholders holding shares in dematerialized form are requested to provide the said details to their respective Depository Participant:

# Tax on Dividend, if declared at the AGM

Pursuant to Finance Act 2020, dividend income will be taxable in the hands of Shareholders with effect from April 1, 2020. The Company shall therefore be required to deduct tax at source at the applicable rates at the time of making the payment of the said Final Dividend if declared at the AGM.

The TDS rate may vary depending on the residential status of the shareholder and the documents submitted by the shareholders an accepted by the Company in accordance with the provisions of the Income Act, 1961. For the applicable rates for various categories the Shareholders are requested to refer to the Finance Act, 2020 and amendments thereof. Shareholders can also visit Company's website <u>www.indocount.com</u> for the details of TDS rates, exemption documents and procedure for submission of relevant documents

Form 15G/15H/10F are available on the website of Link Intime India Private Limited. The same can be downloaded from the websit of Link Intime India Private Limited at www.linkintime.co.in.

The aforementioned documents (duly completed and signed) are required to be uploaded at https://web.linkintime.co.in/formsreg/submissio of-form-15q-15h.html. On this page the user shall be prompted to select / share the following information to register their request

Please note that the upload of documents (duly completed and signed) on the website of Link Intime India Private Limited should b done by August 14, 2023 in order to enable the Company to determine and deduct appropriate TDS / Withholding Tax. Incomplete and or unsigned forms and declarations will not be considered by the Company. No communication/documents on the tax determinatio deduction shall be considered post August 14, 2023.

All communications/ gueries with respect to dividend should be addressed to our RTA, Link Intime India Private Limited to its ema address: indocount@linkintime.co.in or to the Company to its email address: icilinvestors@indocount.com.

		By order of the Board of Directors For Indo Count Industries Limited
Date Place	: July 25, 2023 : Mumbai	Sd/- Satnam Saini Company Secretary

The facilities in properties, he said, match those available in top-of-the-line properties in India: Sports centres, theatres, gyms, swimming pools and restaurants.

The Danube group has a rental services company that offers a 6 per cent return on investment after taking into account all service charges. It rents out the property for short periods for the owner.

"Look at the difference in Mumbai where you will be happy with a return of 1 per cent to 1.5 per cent. Here you have an assured return on rentals," said Sajan, born in Mumbai.

Danube has been holding road shows in Mumbai and Delhi and other metros and also smaller towns such as Bhubaneswar and Srinagar to sell its properties.

Sajan entered the market at a time when it

was ruled by top builders concentrating on the luxury end of the market. He decided to create a niche for expats and many local residents who wanted to buy their own property after realising that around 80 per cent of them lived in rented apartments.

He focused on providing affordable housing of around 400-500 square feet, fully furnished and for ₹1.25 crore. He offered a 1 per cent payment plan per month, with a 20 per cent down payment, based on the calculation that most expats had enough savings to pay the upfront money.

Danube is now cashing in on the growth of real estate which has happened post-pandemic. Before Covid-19, Sajan used to do one or two projects annually.



Aravind Melligeri Chairman & CEO, Aequs

NOTICE



NOTICE is hereby given that DSP Trustee Private Limited, the Trustee to DSP Mutual Fund ('Fund') has approved the distribution under Income Distribution cum Capital Withdrawal ('IDCW') Option(s) of the below mentioned scheme(s) of the Fund.

# Record Date: July 28, 2023

Name of Scheme(s)	Plan(s)	Option(s)	Quantum of IDCW (₹ per Unit) <sup>#</sup>	Face Value (₹per Unit)	Net Asset Value ('NAV') as on July 24, 2023 (₹per unit)
DSP Equity and Bond Fund	Regular	IDCW	0.200	10.00	25.774
DSP Equity and Bond Fund	Direct	IDCW	0.200	10.00	56.550

# The per unit rate is same for individual and other category of investors. Distribution of the above IDCW is subject to the availability and adequacy of distributable surplus. Pursuant to payment of IDCW, the NAV of the IDCW Option(s) of the aforesaid Scheme(s) of the Fund would fall to the extent of payout and statutory levy, if any. IDCW amount will be paid to all those Unit Holders/Beneficial Owners whose names appear in the records of the Registrar and Transfer Agent, Computer Age Management Services Limited/statement of Beneficiary Owners maintained by the Depositories under the IDCW Option(s) of the aforesaid Scheme(s) as on the Record Date. The Payout shall be subject to tax deducted at source (TDS) as applicable.

Unit holders are advised to update change of address / bank details, if any, with depository participant(s) in advance of the Record Date.

Any queries/clarifications in this regard may be addressed to: DSP ASSET MANAGERS PRIVATE LIMITED CIN: U65990MH2021PTC362316, Investment Manager for DSP Mutual Fund ('Fund'), Mafatlal Centre, 10th Floor, Nariman Point, Mumbai 400021, Tel. No.: 91-22-66578000, Fax No.: 91-22 66578181, Toll Free No: 1800 200 4499 Website: www.dspim.com

Unit holders are requested to update their PAN, KYC, email address, mobile number, nominee details with AMC and are also advised to link their PAN with Aadhaar Number. Further, Unit holders can view the Investor Charter available on website of the Fund as well as check for any unclaimed redemptions or Income Distribution cum Capital Withdrawal ('IDCW') payments.

Place: Mumbai Date: July 25, 2023

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



After 10 days of the publication of this notice and

within three months there after. I

Those who have any valid

After 10 days of the Publication of this notice and

within three months there after.

residing at No. 6, 19th Street, New

Chowdry Nagar, Valasaravakkam, Chennai –600 087. Intend having

my enrollment as an Advocate

moved before the bar council of

Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

\*\*\* \*\*\*

After 10 days of the

Seshadri.K, S/o.Kalimuthu

Publication of this notice and

within three months there after.

Tamil

SUGANTHY.S

Nadu

SESHADRI.K

high

Chennai

aged

Suganthy.S, D/o. Suresh.E d 24 years, permanently

S/o

aged 23

Chenna

Ambati Jagadesh,

Krishnama Raju,

After 10 days of the publication of this notice and within three months there after. I, Usharani Hariharan. W/O.S.Hariharan, aged 37 years, permanently residing at No.3011, 1st Floor, 2nd Main Road, 1st Cross Street MMDA Mathur, Manali, Chennai -600 068. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high court campus, chennai- 600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. USHARANI HARIHARAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, Sindhuja S.N, D/O Nehru, aged 34 years, permanently residing at No. 145, 16th Street, T.B. Nagar,

years, permanently residing at No.69(B), Munusamy Nagar, Puthur, Ambattur, Ambattur Tiruvallur, Tamilnadu- 600 053 Intend having my enrolment as an Advocate moved before the Ponniammanmedu, 600110. Intend having my enrolment as an Advocate Bar Council of Tamilnadu, Bar moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Council Building, High Campus, Chennai-600 104. Court Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. SINDHUJA S.N objections may notify the same to the Bar Council with in ten days. AMBATI JAGADESH

After 10 days of the publication of this notice and within three months there after. I. Kalaiarasi S, D/O. Soundarrajan, aged 34 years, permanently residing at No.198, Gangai residing No.198, Ganga Amman Koil Street, Poonamallee Farms Color Homes Soranjeri, Thiruvallur, Chennai –600 072. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. KALAIARASI S

After 10 days of the publication of this notice and within three months there after. I, D/O. G Kuppan, K PRABHA, siding at No.3/1306, Bharathiyar Nagar, 2nd Street, Mettukuppam, Oggiyam Thoraipakkam. Kancheepuram Tamil Nadu – 600 097. Intend having my 600 097. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

objections may notify the same to the Bar Council with in ten days.

within three months there after. I, PAVITHRA T, D/O THANGAMANI. aged 23 adambakkam Adambakkam, Kancheepuram, Tamil Nadu 600088. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu. Bar council building

court campus, Chennai-600 104

ith in ten days. ARSHAD ALI A \*\*\*\*

26-7-2023 7

### SHRIRAM FINANCE LIMITED MADURANTAKAM BRANCH VEHICLE FOR SALE After 10 days of the publication S.NO. VEH.NO. MAKE MODEL of this notice and within three TOYOTA INNOVA-P TN06F-4458 2012 months there after. I, Leshie Chris Allwin, S/o.Samraj, aged CONTACT: SATHISHKUMAR .T 9585557186 46 years, permanently residing at Old No. 43, New No.38, 8th SHRIRAM FINANCE LIMITED Cross Street, Shenoy Nagar, Chennai - 600030. Intend having SELAIYUR BRANCH VEHICLE FOR SALE my enrolment as an Advocate S.NO. VEH.NO. MAKE MODEL moved before the Bar Counci of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600104. TN10Q7772 TOYOTA INNOVA-P 2006 Those who have any valid TN01AR3082 TATA INDICA EV2-P 2012 objections may notify the same to the Bar Council with in ten days. CONTACT NO : 8148100012,7871842407 LESHIE CHRIS ALLWIN பொது அறிவிப்பு

பி-1, மதி அபார்ட்மென்ட்ஸ், பிளாட் எண்:10 மற்றும் 11, ஜெஸ்வந்த் நகர், ரெட்டிப்பாளையம் சாலை, மொகப்பேர் மேற்கு, சென்னை-600 037ல் வசித்துவரும் எனது கட்சிக்காரர் Mrs.PADMAVATHY.K, வயது 76, க/பெமறைந்த Mr.K.RAMU, என்பவர் எஸ்.ஆர்.ஒ பூந்தலல்லியில் 17.09.1987 அன்று பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்தின் ஆவண என்: 8167/1987 படி, முன்பு தைசாப்பேட்டை வருவாய் திற்பனை பத்திரத்தின் ஆவண என்: 8167/1987 படி, முன்பு தைசாப்பேட்டை வருவாய் திற்பனை பத்திரத்தின் ஆவண 18167/1987 படி, முன்பு தைசாப்பேட்டை வருவாய் திற்பனை பத்திரை தற்கு தாலுக்கா, முன்பு பதிவு செய்யப்பட்ட தென் சென்னை மாவட்டம், தற்போது ஆணை பதிவு மாவட்டம் ஆவடி, முன்பு பதிவு செய்யப்பட்ட தென் சென்னை மாவட்டம், தற்போது திருவள்ளூர் பதிவு மாவட்டம் முத்தாபுதுப்பேட்டை கிராவம், டிஃபென்ஸ் என்கினேல், பிளாட் என் 280, சர்வே எண் 39/2ல் உள்ள சுமார் 2560 ச.அடி சொத்தை Mr.J.Thirumalai என்பவரிடமிருந்து வாங்கினார். 07.07.2023 அன்று எனது கட்சிக்காரர் மொக்கோன் வசிக்கும் இடத்தில் வாங்களாம். 07.07.2023 அன்று என்று கட்சன்களாம் வேற முயற்சிக்கும் வேது கூற்கன ஆவனங்களின் நகல்களைப் பெற முயற்சிக்கும் போது அவர் தன் லீன் விற்மனை பத்திரத்தைத் தொலைத்து விட்டதை உணர்ந்தார். காணாமல் போன அசல் விற்மனை பத்திரத்தை யாராவது கண்டறிந்தால், கீழே கையோப்படிட்டவரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூறப்பட்ட சொத்தின் மீது யானேறும் தைபோப்பமிட்டவரிடம் தெரிவிக்க வேண்டும். எந்த விதத்திலும் அடுத்தடுத்த கோரிக்கைகள் எங்க வர்மிசுவரியால் பொண்டு வதை இந்த அறிவிப்பின் 7 நாட்களுக்குள் கீழே கையோப்பமிட்டவரிடம் தெரிவிக்க வேண்டும். எந்த விதத்திலும் அடுத்தடுத்த கோரிக்கைகள் எங்க வர்மிசுவரிவால் எப்பது பொண்ட கொள்ளப்பு ரசு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ரேணுகா ரவிக்குமார், எம்.எல்., - வழக்கறிஞர் 7, பாரச்ன் ஆதித்யா, பழைய எண்-250, புதிய எண்-294, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-600086. மொபைல்: 9789983658

அசல் பத்திரம் காணவில்லை

சென்னை– 600 099, கொளத்தூர், பூம்புகார் நகர் 13வத தெரு, கதவு எண்.5, பிளாட் எண்.1134, பி–1 என்ற முகவரியில் வசிக்கும் செனராம்ஜி அவாகளின் மகன் .ராஜாராம், (ஆதாா் எண்.9058 2759 4636) வயது 40, ஆகிய நான், எனக்கு சொந்தமான சொத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் தாலூக்கா, கந்தூர் கிராமம், எண்.119–ல் சர்வே எண்.121/2 மற்றும் 127/3பி ஆகியவற்றில் உள்ள 1.05 ஏக்கர் நிலத்தின் தெற்கு பகுதியை உள்ளடக்கிய 52 ½ சென்ட் அளவு நிலம் உள்ளது. மேற்படி சொத்தின் ஆவணம் எண் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சொத்தின் அசல் பத்திரத்தை கடந்த 22.07.2023 அன்று பாடி, யாதாவாள் தெரு, ஜெராக்ஸ் கடை அருசே ஜெராக்ஸ் எடுக்க சென்றபோது காணாமல் போய்விட்டது ாங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்படி பத்திரத்தை பாரேனும் கிடைக்கப்பெற்றால் எனது கைபேசி எண் 99403 05139 அல்லது கீழ்கண்ட எனது முகவரிக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

**C.ராஜாராம்,** த/பெ. செனராம்ஜி, பி–1, பிளாட் எண்.1134, கதவு எண்.5, பூம்புகார் நகர் 13வது தெரு, கொளத்தூர், சென்னை-600 099.

# சென்னை உயர்நீகிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை)

முதலேற்பு மனு எண். 254/2023 இந்திய வாரிசுரிமைச் சட்டம்XXXIX/1926 குருத்ய வாாசுளமைச சடடமXXXI/1925 தொடர்பான மனுவில் 23.12.2013 அன்று இறந்து போன P.S. சந்தானகிருஷ்ணன் என்கிற சந்தான கிருஷ்ணன் மற்றும் 06.01.2020 அன்று இறந்து போன லஷ்மி சந்தான கிருஷ்ணன் ஆகியவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு ச<u>ந்தா</u>ன கிருஷ்ன

திருமதி. பூர்ணிமா விஸ்வநாதன் க/பெ. விஸ்வநாதன், எண்.C22, கார்டன் சிட்டி அப்பார்ட்டெண்ட்ஸ்,

நெ.318, வள்ளுவர்கோட்டம் ஹை ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600034 – மனுதார சென்னை – 600 010 , கீழ்ப்பாக்கம், பர்னபி ரோடு, 37, ரோஸிலில் கார்டன் அப்பார்ட்மென்டல், பிளாட் 2B என்ற இடத்தில் வசித்த வந்து 23.12.2013 அன்று இறந்து போன P.S. சந்தானகிருஷ்ணன் ார்டன் அப்பார்ட்மெண்ட்ஸ், என்கிற சந்தான கிருஷ்ணன் மற்றும் சென்னை 60003 நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் ஹை ரோடு, நெ.318, கார்டன் சிட் 6000.34 அப்பார்ட்மெண்ட்ஸ், எண்.C22 என்ற இடத்தில் வசித்து வந்து 06.01.202 அப்பாரடமெண்டஸ், எண்.022 என்ற ஜடத்தல் வசத்து வந்து 06.01.2020 அன்று இறந்து போன லஷ்மி சந்தான கிருஷ்ணன் ஆகியவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்ட கோர்ட்டில் 08.08.2023 அன்று 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது மேற்படியாரின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற பேறபடியாளல் பங்கு பத்துரங்கள்மல் எதேனும் பெற்றுமைந்து கேள்ளுகள் அனைவரும் தங்களுக்கு தக்கதென் கருதினால் நீதிமன்றம் வாரிசுரியை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி சென்னையில்

கையொப்பமிடப்பட்டத கோவிந்தராஜ் பாலகிருஷ் லீலா & கோ G. பாலசுப்பிரமணியன் ீ உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு– 1 உயர்நீதிமன்றம் C. அனந்த், M. தீபா தமிழ் செல்வி, ஜெசின் பிரபு ஜார்ஜ், மற்றும் S. கிரிஷ் மனுதாரரின் வழக்கறிஞர்கள் 4வது மாடி, எண்.4/8, டர்ன்புல்ஸ் ரோடு, நந்தனம், சென்னை–600035 சென்னை- 60010

> படிவம் எண். NCLT. 3A மனுவை விவரிக்கும் விளம்பரம் நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 230– 232 மற்றும் இதர பொருந்தக்கூடிய விதிகள் விஷயத்தில்

நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் வழங்கி உள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட நிதியை எந்த எந்த பள்ளிவாசல்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தொகை பள்ளிவாசல்களுக்கு இந்த வழங்கப்படும்.

நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி:

அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு

தர்காக்கள் பராமரிப்பிற்காக தமிழ்நாட்டில் 3 தர்காவிற்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாகூர் தர்காவிற்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டது. இதில் முன் தொகையாக ரூ.1 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60 லட்சம் விரைவில் வழங்கப்படும். இன்னும் 60 நாட்களுக்குள் நாகூர் தர்கா பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவுபெறும்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் ஆண்டில் உள்ள தர்காக்கள் பராமரிப்பு பராமரிப்பிற்கான பணிகள் நடைபெறும். கடந்த 10

அண்ணா தி.மு.க. ஆண்டுகால ஆட்சியில் வக்ப் வாரிய சொத்துகளை மீட்கும் முயற்சியை எடுக்காமல் தி.மு.க. கிடப்பில் போட்டனர். ஆட்சிக்கு வந்தவுடன் வக்ப் வாரிய சொத்துகள் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன.

ஆய்வின்போது முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சிறுபான்மை குழு உறுப்பினர் தமீம் அன்சாரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ஆய்வை நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பெரிய ஆண்டவர், சின்ன ஆண்டவர் ஆகிய சன்னதிகள் முன்பு சிறப்பு துவா ஓதப்பட்டது.

தர்கா தலைமை (மன்னதாக அறங்காவலர் காஜி ஹுசைன் சாஹிப், ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் அமைச்சரை வரவேற்றனர்.

years, permanently residing at No.8/19, New Colony Main Road, high court campus, chennai 600\_104.

**PAVITHRA T** 

the Bar council with

அகரமுதலி இயக்ககத்தில் நுண் பயிலரங்கு ''தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குவது

Gசன்னை, *ஜூலை 26-*இளை யதலை முறை மாணவர்களிடம் கலைச்சொல்லாக்கச் ஊக்குவிக்கும் சிந்தனையை வகையில், தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் கட்ட இயக்ககமும், பன்னாட்டுப் பயன்முறைத் தமிழ்க் குழுவும் இணைந்து நடத்திய தமிழ் நுண் பயிலரங்கத்தின் 175 ஆவது மெய்நிகர் பயிற்சிப் அமர்வு நிகர் பட்டறை (Hybrid Workshop) என்ற வகையில் அகரமுதலி இயக்ககத்தில் நடைபெற்றது.

நாகை, ஜூலை 26–

மஸ்தான்

உள்ளது

சார்பில்

பகிர்ந்து

அப்போது

மு.க.ஸ்டாலின்,

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள

பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவில்

மராமத்து பணிக்காக தமிழக அரசு ரூ.2

கோடி வழங்கி உள்ளது. தர்காவில்

நடந்து வரும் மராமத்து பணிகளை

செஞ்சி

புணரமைக்கப்படும் கல் மண்டபம்

கட்டப்பட

அப்போது நிருபர்களுக்கு அளித்த

பள்ளிவாசல்கள் பராமரிப்பிற்காக ரூ.6

கோடியை ஏற்கனவே ஒதுக்கீடு செய்து

இருந்தார். இந்த பராமரிப்பு தொகை

நடப்பு

பேட்டியில் அவர் கூறியதாவது:

சிறுபான்மை நலத்துறை

சம்பந்தப்பட்டவர்களுக்கு

என்ற மாதிரி படத்தினை அவர்

நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர்

எவ்வாறு

வெளியிட்டார்.

முதலமைச்சர்

அளிக்கப்பட்டது.

பள்ளிவாசல்கள்

அதே போல்

பயிலரங்கில் அகரமுதலி இயக்கக இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமை வகித்தார். கணினி கலைச்சொல் களஞ்சிய அறிவியல் கலைச்சொல் அகராதி, களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி



தம்

கலைச்சொல்லாக்கங்களைப் பெறமுடியும் என்றார். இதுபோன்ற நுண் பயிலரங்குகள் தனித்துவமான கட்டமைப்புடன்

கலைச்சொற்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, அதற்கேற்பத் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்

After 10 days of the publication of this notice and

within three months there after. I, Arshad Ali A, S/O. Akbar Ali M, aged 23 years, permanently residing at No. 14B/45, 2nd Palla Street, Vyasarpadi, Chennai 600 039. Intend having my enrollment as an Advocate moved Nadu, Bar council building, high

objections may notify the same to

29 years, permanently a at No.1/193A aged residing Arunkrishna Nagar, Veppampattu Tiruvallur, Intend having my 602024. enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, Those who have any valid court campus, Chennai-600 104.

Those who have any valid K PRABHA objections may notify the same to the Bar council with in ten days

\*\*\* \*\*\* After 10 days of the Publication of this notice and

before the bar council of Tamil Those who have any valid

After 10 days of the Publication of this notice and within three months there after I. J.Samson, S/o. V. Joseph, aged 25 years, permanently residing at No.4/461, Prem Nagar, Vajiravel Pozhichalur, Street. -600074. Intend having enrollment as an Advocate moved before the bar council of Tami

Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the Bar council with in ten days. J.SAMSON

After 10 days of the publication of this notice and within three months there after. I, R. K.Manikandan, S/o. R. Kamaraj, aged 27 years, permanently residing at No. 195, Madha residing at No. 195, Madha Kovil Street, Nagandur Village Gingee Tk, Villuppuram Dt, Pincode - 605651. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council

of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600104. Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

மாணவர்களின் இலக்காக இருக்க வேண்டும்''

உள்ளிட்ட நூல்களை இயற்றிய மாண வர்களிடையே நாடறிந்த தமிழறிஞரான மணவை முஸ்தபாவின் மகனான பேராசிரியர் செம்மல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நுண் அப்போது, தமிழ் பயிலரங்கமானது நிகர் மெய்நிகர் பயிற்சிப் பட்டறையாக நடைபெறுவதால், இதில் நேரில் கலந்து கொண்டும், புலனத்தின்வழி கூகுள் படிவத்தைப் பகிர்ந்து அதனை நிரப்பச் செய்து 120 நாடுகளிலுள்ள தமி மார்வலர்களிட மும் கலைச் சொல்லாக்க வல்லுநர்களிடமும் தமிழ்க்



இவ்வாறு அவர் கூறினார்.

BOARD OF TRUST

கலைச்சொல்லாக்க அறிவுசார் திறனையும் ஆர்வத்தையும் வளர்க்க தருமமூர்த்தி இராவப் பகதூர் கலவல உதவும். இதனால் குறுகிய நேரத்தில், குறைந்த பொருட்செலவில், மிக அதிகமான ஆளுமைகளிடமிருந்து நிறைய செறிவான தமிழ்க் நிறைய கலைச்சொற்களைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அறிஞர்களுக்கு மட்டுமின்றித் தங்களுக்குள்ளும் தமிழ்க் கலைச் சொல்லாக்கும்திறன்நிறைந்திருப்பதை மாணவர்கள் உணர்ந்து, நாட்டுக்கும் நம் தாய்மொழியாம் தமிழுக்கும் பயன்நல்கக்கூடிய தமிழ்க்

கொண்டார்.

இப்பயிலரங்கில், பட்டாபிராம், கண்ணன் செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த்துறை மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தரப்பட்ட 10 ஆங்கிலக் கலைச்சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களை கூகுள் படிவத்தில் நிரப்பி வழங்கினார்கள். பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ഥങ്ങബെ முஸ்தபாவின் தமிழ்ப்பணியை விளக்கும் "அறிவியல் தமிழின் விடிவெள்ளி" என்ற நூல் மரு. செம்மல் வழங்கப்பட்டது.

🔀 🗛 பா பா கால வேல்யூ வுரவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட் CHANGE OF NAME Gule Neelofhar W/C பதிவு அலுவலகம் : எண். 88, தோஷி டவர்ஸ், 8வது தளம், 205, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010. தொலைபேசி : 044 45650000 R.Abdul Khalique, Date of Birth 17/06/1968 (Native 14வது வருடாந்தீர பொதுக் கூட்ட அறிவிப்பு District Trichy) residing at

new 25, S2 Flat, Muthu Amman kovil Street Ayanavaram, Chennai - 600023, Shall henceforth be known as NEELOFHAR.

> BEFORE THE HONOURABLE X ASST. CITY CIVIL COURT, CHENNAI E.P.No.6270 of 2022 IN A.R.C.No.356 of 2021

Margadarsi Chits Private Limited .... Petitioner/Decree Holder Versus N.Ramesh and others

...Respondents/ Judgement Debtors objections may notify the same to

Gule Neelofha

M Venkateswaralu - JD4 S/o.M.Venkaiah Sr. Tech (TXR), O/o.the Dy. Chief Engr, Carriage & Wagon Works Southern Railway, Perambur, Chennai - 600 023 Please take notice that the above referred Execution Petition filed by my above client against you for salary attachment, stands posted on 11.08.2023 for your appearance, please appear before the above said court on 11.08.2023 at 10.30 A.M. in the Honourable X Asst. City Civil Judge, Chennai, either personally or through your advocate failing which the case will be decided as exparte, by the above said court. M.DURAIRAJ Counsel for Petitioner Decree Holder

After 10 days of the Publication of this notice and within three months there after. I, S.Amargeeth, S/O S.Soundaryan, aged 27 years, permanently residing at No.1, Thiruveethi Amman years, Kovil Street, Padi, Thiruvallur, Tamilnadu- 600050. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building,

high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days

S.AMARGÉETH

After 10 days of the Publication of this notice and within three months there after. I, Anurekha D/o Palani, aged 36 years, permanently residing at No. 5, Kannammal Street, Jaferkhanpet, Ashok Nagar, Chennai -600083. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

ANUREKHA

After 10 days of the Publication of this notice and within three months there after I, S. Mohan, S/C S/O G.Sai Prasad, aged 25 years, permanently residing at Old No.30/6, Mayor Basu Dev Street, Washermenpet Chennai Old 600021. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

the Bar council with in ten days. S. Mohan

After 10 days of the publication of this notice and within three months there after. S.Sundareshwaran, S/O E.Subramani, aged 23 years, permanently residing at No.546, 4th Street, Vellanur, Avadi, Chennai -600 062. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, chennai-600 104 Those who have any valid

objections may notify the same to the Bar council with in ten days.

S.SUNDARESHWARAN

# R. K.MANIKANDAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, N.Mani aged 26 S/o.S. Nadarajan, years, permanently residing at No. 3/324, Samathuva Nagar 7th Street, Kazhipattur, Pudur Post, Chengalpattu Dt –603 103. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. N.MÁNI \*\*\* \*\*\* \*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after. Ganesh Kumar, S/o Ramachandran, aged 36 years, permanently residing at 297 M T H Road Villivakkam residing years. Tiruvallur Tamil Nadu - 600049 Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days R GANESH KUMAR

After Ten Days Of The Publication Of This Notice And Within Three Months There After PREMA.S, D/o Subramani Aged 38 Years, Permanently Residing At No.12A, New Anna Nagar 2nd Cross Street, Pudur Ambattur, Chennai-600 053. Intend having my enrollment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, HighCourt Campus, Chennai-104. Those who have any valid objections may Notify the same to the Bar may Notify the sume Council within 10 days. PREMA.S

\*\*\*\*\*

பெயர் மாற்றம் Given Name: SUMAN BALA, (சுமல் பாலா) Sumame: SIBAL. (சிபல் ணவர் பெயர்: Mr. Sudhir பிறந்ததேதி: 04.05.1955. F1, நெ.7 மாசிலாமணி தெரு, சீத்தம்மாள் லனி, ஆழ்வார்பேட்டை 600 018 என்ற முகவரியில் க்கும் நான் இனி காலனி. வசிக்கும் SUMAN SIBAL (சுமன் சிபல்) என்று அழைக்கப்படுகிறேன். Given Name: SUMAN BALA, (சுமன்

பாலா) Surname: SIBAL, (சிபல்

# CP (CAA)/26 (CHE)2023 உடன் இணைக்கப்பட்டுள்ளத CA (CAA) No.10(CHE)/ 2022

சவுத் ஸ்டார் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட்– முதல் டிரான்ஸ்பரர் நிறுவனம், ஸ்விஃப்ட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட்– இரண்டாவது டிரான்ஸ்பரர் நிறுவனம் ஆகியவற்றை ஸ்விஃப்ட் கார்கோ பிரைவேட் லிமிடெட்– டிரான்ஸ்பரி நிறுவனம் மற்றும் அவர்களது அந்தந்த பங்குதாரர்களுடன்

ஒருங்கிணைப்புதிட்டம் குறித்த விஷயத்தில்

சவுத் ஸ்டார் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் (CIN: U60222TN1995PTC032246) – மனுதாரர் /டிரான்ஸ்பரர் நிறுவனம் எண். 1

ஸ்விஃப்ட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் (CIN: U63090TN1993PTC024512) – மனுதாரர் 2 / டிரான்ஸ்பரர் நிறுவனம் எண்.

சவுத் ஸ்டார் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட்–முதல் டிரான்ஸ்பரர் நிறுவனம் ஸ்விஃப்ட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட்–இரண்டாவது டிரான்ஸ்பரர் நிறுவனம் லைகைபட ஷப்பங் பிரைவைட லாமலட்டத்துணைடங்கது டிராண்ஸ்பர் நறுவனம ஆகியவற்றை ஸ்விஃப்ட் கார்கோ தொரைக்கும் லிமிடெட்டதான்ஸ்பர் நிறுவனம் மற்றும் அவர்களது அந்தந்த பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அனுமு மற்கூறிய மனுதாரர்கள் நிறுவனங்களால் 28.06.2023 அன்று தாக்கல் செய்யப்பட்டது. மேற்சொன்ன மனு மாண்பமை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை டிவிஷன் பெஞ்ச்–II சென்னை முன்பாக 17.08.2023 அன்று சிசாரணைக்க வாக சிறை

தீர்ப்பாயம், சென்னை டிவிஷன் பெஞ்ச்–II சென்னை முன்பாக 17.08.2023 அன்று வீசாரணைக்கு வருகிறது. மேற்சொன்ன மனுவை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்து இருப்பின் அது குறித்து அவரோ அல்லது அவரது வழக்கறிஞரோபிரதிதிதியோ பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு கையொப்பமிட்டு மனுவின் மீது வீசாரணை நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மனுதாரரின் வழக்கறிஞருக்கு வந்தடையும்படி அனுப்ப வேண்டும். மனுவை எதிர்ப்பதாக இருப்பின் எதிர்ப்பதற்கான காரணம் அல்லது அபிடவிட்டின் நகலை அந்த அறிவிப்புடன் இணைத்து அனுப்ப வேண்டும். மனுவின் நகல், கீழே கையொப்படுப்பட்டவரால், அதற்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களைச் செலக்குப்போது. அது தேவைப்படும் நபருக்கு வமங்கப்படும்.

ட்டணங்களைச் செலுத்தும்போது, அது தேவைப்படும் நபருக்கு வழங்கப்படும்.

ஒப்பம்/-என்.கே பன்சாலி

மனுதாரர் நிறுவனங்களுக்கான வழக்கறினு "கிரசண்ட் கோர்ட்" சூட் எண். 15,3வது தளம், #963/15,பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை–600 084 நாள் : 24/07/2023 இடம்: சென்னை

# பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் சென்னை—600 056, பூவிருந்தவல்லி, ஜேம்ஸ் தெரு எண்.13, குடியிருக்கும் காலஞ்சென்ற மாசிலாமணி அவர்களின் குமாரர் எண்.1.3, குடியருக்கும் கால்ஞ்சன்ற மாசலாமண் அவர்கள் எருமார சுமார் 63 வயதுள்ள திரு. ரவிச்சந்திரன் அவர்கள் எர்ப்பாக விடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வெள்ளோ தாங்கல் கிராமம், சாவே எண்.2/12 மற்றும் 2/15ல் அடங்கிய 2100 சதுர அடிகள் வில்தீரணம் உள்ள காலி மனை எண்.30 இதற்கு DTCP அங்கீகாரம் எண்.1078/1990 நாள் 22.11.1900 மற்றும் படப்பை பஞ்சாயத்து யூனியன் அங்கீகார எண். 6584/90/AL, நாள் 23.01.1991ல் மூலம் அங்கீகாரம் பெற்று DA காலனி என்ற பெயரில் வீட்டு மனைப்பிரிவில் மூலம் அங்கீகாரம் பெற்று DA காலனி என்ற பெயரில் வீட்டு மனைப்பிரிவில் மேற்படி வீட்டு மனையினை காலஞ்சென்ற பச்சையப்பன் அவர்களின் மகன் திரு. நோம்புநாதன் அவர்கள் திரு. ஏகாம்பரம் மற்றும் அவர்களின் வகையறாக்களின் பொது அதிகாரம் பெற்ற முகவர் திரு. G.V.வெங்கட்ராமன் வலையறாகைளான மாற்ற அதுகாரம் எப்றற் முகையா தமு. 20, 50 வாக்கட்ராமல (கூடுவாஞ்சீளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 13.07.1987, 14.07.1987 01.07.1988, 18.09.1989 தேதியில் பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணங்கள்படி ஆவணை எண்.86,87,135, 136 மற்றும் 255 அவங்களிடமிருந்து கூடுவாஞ்சீளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட ஆவண எண்.2684/1991 நாள் 26.06.1991 மூலம் கிரையம் வெய்யப்பட்ட ஆவணை எண். 2004 / 1991 நான் 20.00.1991 மூலம் வணையம பெற்று ஆண்டு அனுபவித்து வந்த நிலையில் மேற்படி திரு. நோம்புநாதண் அவர்கள் மேற்படி சொத்தை விற்பனை/இதர காரியங்களுக்காக எனது கட்சிக்காரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களை பொது அதிகார முகவராக சென்னை அண்ணா நகர் சாப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான பொது அதிகார ஆவணாண். 2076 / 2008ன் மூலம் நியமனம் செய்து நடைமுறையில் இருந்து வருகிறது. மேற்படி சொத்திற்குண்டான அசல் கிரைய ஆவணை என்ற 2076 / 2008 எனது கட்சிக்காரம் ம் சொடுக்கு ைந்து வருகழ்து கேர்க்கு குற்றது கான் இருக்கு குற்றது கான் 2007/2008 என்து கேர்க்கிலாரிடம் கொடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 05.07.2023 தேதியன்று பூவிருந்தவல்லி நீதிமன்றம் நலையைகள் கடந்து 55:07:2253 ஆதுமைன்று துவருந்தயலை நதுமன்று வளாகம் எதிரில் தனது வாகனத்தில் (Two Wheeler) வைத்திருந்த மேற்படி அசல் கிரைய ஆவண எண். 2684/1991 மற்றும் பொது அதிகார ஆவண எண்.2076/2008 அசல் ஆவணங்களை தொலைத்து விட்டார். மேற்படி சொத்தில் எந்தவித வில்லங்கங்களும் இல்லை என்றும் மேற்படி சொத்திற்கு வேடை சிலையாகும் எவகம் கிரையாத பல்லை என்றும் மேற்படி சொத்திற்கு வளத்தில் எந்தனத் னில்லங்கங்களும் இல்லை என்றும் மேற்படி வளத்துற்கு வேறு உரிமையாளர் எவரும் கிடையாது என்றும் எனது கட்சிக்காரர் உறுத் கூறுகிறார். மேற்சொன்ன அசல் ஆவணங்களை எவரேனும் கண்டெடுத்தால் அதை எனது கட்சிக்காரரிடமோ அல்லது என்னிடமோ கீழ்கண்ட முகவரியில் ஒப்படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். யாரிடமாவத கிடைக்கப்பெற்று தீவறாக் பயன்படுத்தும் பட்சத்தில் சட்டப்பட செல்லத்தக்கதல்ல என்று இந்த பொது அறிவிப்பு மூலம் அறிவுறுத்தி அசல் ஆவணங்கள் காணாமல் போனதை பொது அறிவிப்பு செய்யப்படுகிறது.

K.Pandian, Advocat No. 538, Trunk Road, Poonamallee, Chennai-600 056, Cell: 9841106173

நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பொருந்தக் கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (''செரி'') (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கார்ப்பீரட் விவகார அமைச்சகத்தால் (''ஸ்சிஏ சுற்றறிக்கைகள்') வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 17/2020, மே 08, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 02/2021, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 21/2021, மே 05, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 2/2022 மற்றும் டிசம்பர் 26, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2022 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செரி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, ஜனவரி 15, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, டிசம்பர் 22, 2021 தேதியிட்ட SEBI/HO/CFD/RS/DDHS\_Div2/P/CIR/2021/697, மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 மற்றும் ஜனவரி 05, 2023 தேதியிட்ட SEBI/HO/CFD/PoD 2P/CIR/2023/4 (``செவி சுற்றறிக்கைகள்``) ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்ட அறினிப்வில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்டின் (''நிறுவனம்'') உறுப்பினர்களுக்கான 14வது வருடாந்திர பொதுக் கூட்டம் ('AGM'') மின்னணு (முறையில் [(காணொலி காட்சி ('VC') / பிற ஆடியோ காட்சி முறையில் ('OAVM'')] உறுப்பினர்களின் நோடி வருகை இல்லாமல் வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட், 2023 அன்று காலை 11.00 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் கெரினிக்கப்படுகிறது.

அதன்படி, ஸ்சிஏ & செரி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிதி ஆண்டு 2022-23ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு நிறுவனம் / டொசிட்டரி பங்கேற்பாளர்கள் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் (''ஆர்டிஏ') மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் அதாவது www.apusindia.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளம் BSE லிமிடெட்டின் www.bendia.com மற்றும் தேலைகள் ஸ்டாக் எச்சேக்கு வடுப்பில் போலு விலிபெட்டதல் பின் குணையதனம் கூல குரு வரு குடல் குடை www.bseindia.com மற்றும் நேஷ்னல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆஃப் குந்தியா லிமிடெட்டின் www.nseindia.com மற்றும் ஆர்டிஏ-ன் இணையதளம் https://evoting.kfintech.com-லும் கிடைக்கும்.

CIN: L65922TN2009PLC073881

இமெயில் : cs@aptusindia.com வனைதளம் : www.aptusindia.co

உறுப்பினர்கள் VC / OAVM மூலம் மட்டுமே AGM-ல் கலந்து கொள்ளனாம் மற்றும் பங்கேற்களைம். VC / OAVM மூலம் AGM-ல் சேர்வதற்கான செயல்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் AGM அறினிப்பில் வழங்கப்படும். VC / OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் குறைந்தபட்சம் பங்கேற்றவர்களை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். மின்னஞ்சல் முகவரிகளை இதுவரை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வைப்புத்தொகை பங்கேற் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வருடாந்திர பொதுக் கூட்ட அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மாணங்களுக்கும் வாக்களிக்க, நிறுவணம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதார மின்னணு – வாக்களிக்கும் வாதியை வருங்குகிறது. தொலைதா அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதார மின்னணு – வாக்களிக்கும் வாதியை வழங்குகிறது. தொலைதார மின்னணு – வாக்களிக்கும் வாசதி அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு – வாக்களிப்பு மூலம் எந்தவொரு தீர்மானத்திற்கும் வாக்களிக்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் (காகித வடிவில் பங்குளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் / DPகள் / நிறுவணம் / ஆர்டிஏவில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாதவர்கள் உட்பட) தொலைதூர மின்னணு – வாக்களிப்பு / வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்புக்கான விரிவான செயல்முறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும்.

ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்

							<b>ஃ</b> ப்பா∖ –
இடம்	:	சென்னை				சனின்	பணிக்கர்
தேதி	:	ജൗഞര 25, 2023	நிறுவனச்	செயலாளர்	&	இணக்க	அதிகாரி